# AMIT SECURITIES LIMITED CIN: L65990MH1992PLC067266

Regd. Office:1st Floor, Swadeshi Market, 316, Kalbadevi Road, Mumbai (M.H.) 400002

### E-mail: amitltd@vahoo.com. Website: www.amitsecurities.com. Phone No: 0731-3091700 UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER

	ENDED 30TH SEPTEMBER, 2017						
_	IN LAKHS (EXCEPT EPS)						
Sr. No.		Quarter ended 30th Sept., 2017	Year to date Figures for current period ended 30th Sept.,2017	Corresponding 3 months ended in previous year 30thSept.,2016			
1.	Total Income from Operations	14.09	29.34	49.65			
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1.84	3.83	1.60			
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	1.84	3.83	1.60			
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	2.98	4.15	1.17			
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	_	_	_			
6.	Equity Share Capital	710.00	710.00	710.00			
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	0.00	0.00	0.00			
8.	Earnings Per Share (of Rs. 10 /- each) (for continuing and discontinued operations) - 1. Basic: 2. Diluted:	0.02 0.02	0.02 0.02	0.08 0.08			

Notes: 1. The above is an extract of the detailed format of Unaudited Standalone Financial Results for the quarter ended 30thSept., 2017 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the website of the Stock Exchange(s) www.bseindia.com and the company's website www.amitsecurities.com.

2. The financial results are prepared in accordance with the IND-AS Rules, as applicable to the company.

Date: 14.12.2017 Place : Indore

FOR : AMIT SECURITIES LTD. DIN-06558353



### **Rural Electrification Corporation Limited** (A Government of India Enterprise) Registered Office: Core-4, SCOPE Complex, 7, Lodhi Road,

New Delhi-110003, Tel.: 91-11-43091500, Fax: 91-11-24360644, E-mail: complianceofficer@recl.in Website: www.recindia.nic.in CIN: L40101DL1969GOI005095

NOTICE

# (For transfer of equity shares to Investor Education & Protection Fund (IEPF) Suspense Account)

This Notice is published pursuant to the provisions of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("IEPF Rules") notified by the Ministry of Corporate Affairs, effective from 7th September, 2016. The said Rules, inter-alia, contain provisions for transfer of all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years or more in the name of IEPF Suspense Account

Accordingly, to comply with the requirements set out in the Rules, individual communication has been sent by the Company at the latest available address of those shareholders, whose shares are liable to be transferred to IEPF Suspense Account, as per the said IEPF Rules, on account of unclaimed dividend amounts consecutively since Interim Dividend 2010-11.

The Company has also uploaded unclaimed dividend details and details of such shareholders whose shares are due for transfer to IEPF Suspense Account, on its website at www.recindia.nic.in. Shareholders are requested to refer to the 'Investor Tab' on the REC website to verify the details of the unclaimed Dividend and shares liable to be transferred to IEPF Suspense Account. Further, the shares, whether held in physical or electronic form, will be transferred to IEPF Suspense Account in accordance with the procedure notified by Ministry of Corporate Affairs, from time to time.

Shareholders are also informed that both the unclaimed dividend and corresponding shares transferred to the IEPF Suspense Account including all benefit accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure prescribed in the Rules.

In case no communication from the concerned shareholders is received by March 17, 2018 i.e. the due date for transfer of unpaid / unclaimed Interim Dividend 2010-11 to IEPF, the Company shall with a view to adhering with the requirement of the Rules, transfer the shares to the IEPE Suspense Account by the due date as per the procedure set out in the Rules. No claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules.

For any clarification or queries on the above matter, shareholders are requested to contact concerned official(s) of the Company's Registrar and Transfer Agent: Shri S.V. Raju, Deputy General Manager, M/s Karvy Computershare Pvt. Ltd., Unit: Rural Electrification Corporation Limited. Karvy Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032 || Tel. No.: 040-67161569 || oll Free No.: 1800-4258-998 || email: || <u>raju.sv@karvy.com</u> || we www.karvy.com.

For Rural Electrification Corporation Limited

Place: New Delhi

Dated: 15th December, 2017

(M L Kumawat) DGM (Fin.)-CS Division



#### GOVERNMENT OF TAMIL NADU Auction of 10 year Tamil Nadu **Government Stock (Securities)**

- Government of Tamil Nadu has offered to sell by auction the dated securities for an amount of Rs.1000.00 Crore with Ten year tenure. Securities will be issued for a minimum nominal amount of Rs.10,000/- and multiples of Rs.10,000/thereafter. Auction which will be yield-based under multiple price format will be conducted by Reserve Bank of India at Mumbai Office (Fort) on December 19, 2017.
- The Government Stock upto 10% of the notified amount of the sale will be allotted to eligible individuals and institutions subject to a maximum limit of 1% of its notified amount for a single bid as per the Revised Scheme for Non-competitive Bidding facility in the Auctions of State Government Securities of the General Notification (Annexure II). Under the scheme, an investor can submit a single bid only through a bank or a Primary Dealer.
- Interested persons may submit bids in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System as stated below on December 19, 2017.
  - a) The competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System between 10.30 A.M. and 12.00 P.M.
- b) The non-competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System between 10.30 A.M. and 11.30 A.M.
- The yield percent per annum expected by the bidder should be expressed up to two decimal points. An investor can submit more than one competitive bid at different rates in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System. However, the aggregate amount of bids submitted by a person should not exceed the notified amount.
- The result of auction will be displayed by Reserve Bank of India on its website on December 19, 2017. Successful bidders should deposit the price amount of Stock covered by their bids by means of a Bankers' Cheque or Demand Draft payable at Reserve Bank of India, Mumbai (Fort) or Chennai on **December 20, 2017** before the close of banking hours.
- The Government Stock will bear interest at the rate determined by Reserve Bank of India at the auction. Interest will be paid half yearly on June 20 and December 20. The Stock will be governed by the provisions of the Government Securities Act. 2006 and Government Securities Regulations, 2007.
- 7. The stocks will qualify for ready forward facility.
- For other details please see the notifications of Government of Tamil Nadu Specific Notification No. 347(L)/W&M-II/2017, dated: December 15, 2017

K. Shanmugam, Additional Chief Secretary to Government, Finance Department. DIPR/1325/DISPLAY/2017

INDIAN TERRAIN FASHIONS LIMITED

Regd Office: No.208, Velachery Tambaram Road, Narayanapuram, Pallikaranai, Chennai - 600 100.

Website:www.indianterrain.com; Email:response.itfl@indianterrain.com | Telephone: 044-4227 9100; Fax: 044-2262 2897

Extract of Unaudited Standalone Financial Results for the Quarter & Half year ended 30th Sentember 2017 ( p. u. c. ...

Щ.	Extract of orlandicular distribution in maintain results for the quarter of than year ended 30th September 2017 ( Rs. In Crores)					
	Particulars		Unaudited			
SI. No.			Half year ended 30-Sep-2017	Quarter ended 30-Sep-2016		
1	Total income from operations	114.50	198.98	96.98		
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items#)	11.88	17.92	10.01		
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	11.88	17.92	10.01		
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	7.77	11.72	6.53		
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	7.76	11.76	6.55		
6	Equity Share Capital (Face Value of Rs.2/- each)	7.59	7.59	7.45		
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-		
8	Earnings Per Share (of Rs. 2/- each) (for continuing and discontinued operations)					
	- Basic (In Rs.)	2.05	3.09	1.75		
	- Diluted (In Rs.)	2.05	3.09	1.75		

- 3) The above is an extract of the detailed format of Financial Results for the quarter & half year ended 30th September 2017 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the same are available on the websites of the Stock Exchanges www.nseindia.com,www.bseindia.com and on the Company's website www.indianterrain.com.
- b) The financial statements have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under Section 133 of the o) the financial statements have been prepared in accordance with the companies (inclain Accounting Statements have been prepared in accordance with the companies (inclain Accounting Inclain Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable. Beginning 1st April, 2017, the Company has adopted Ind AS with a transition date of 1st April, 2016 and accordingly restated the results for the Quarter & half year Ending 30th September, 2016.
  c) The statement does not include Ind AS compliant results for the previous year ended 31st March, 2017 as it is not mandatory as per SEBI's Circular dated 5th July, 2016.
  d) The limited review of unaudited financial results for the quarter and half year ended 30th September 2017 as required under Regulation 33 of the SEBI
  (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 has been carried out by the statutory auditors. The Ind AS compliant corresponding figures for the Quarter and Half-Year Ended 30th September 2016 have not been subjected to review or audit. However the Company's management has exercised necessary due
- diligence to ensure that such financial results provide a true and fair view of its affairs.

unigence to ensure units such minimizers provided to the state of the previous period have been regrouped, wherever necessary.

# The Company does not have any Exceptional or Extraordinary items to be reported in the above mentioned period.

Date: 14th Dec 2017

Venkatesh Rajagopal Chairman & Managing Director DIN: 00003625

For and on behalf of the Board



#### **VIPUL ORGANICS LTD**

(formerly known as Vipul Dyechem Limited) (CIN: L24110MH1972PLC015857)

Regd Office: 102, Andheri Industrial Estate, Off. Veera Desai Road, Andheri (West), Mumbai -400053 Ph. No. 022-66139999, Fax. 022-66139977/75 Email ld: info@vipulorganics.com Website: www.vipulorganics.com

Extract of Standalone Un-audited Financial Results for the qarter and half year ended September 30. 2017 (Rs in lakhs except EPS)

			Quarter ended	Half Year ended		
Sr. No.	Particulars	30.09.2017	30.06.2017	30.09.2016	30.09.2017	30.09.2016
IW.		Un-audited	Un-audited	Un-audited	Un-audited	Un-audited
1	Total income from operations (net)	1741.04	1586.26	1527.18	3,327.30	2,889.49
2	Net Profit / (loss) for the period					
	(before tax, Exceptional and /or Extra ordinary items)	82.32	45.15	71.95	127.46	139.52
3	Net Profit / (loss) for the period before tax					
	(after Exceptional and /or Extra ordinary items)	82.32	45.15	71.95	127.46	136.52
4	Net Profit / (loss) for the period after tax					
	(after Exceptional and /or Extra ordinary items )	62.27	32.26	47.41	94.53	93.74
5	Total Comprehensive Income for the period					
	[(comprising profit / (loss) for the period (after tax )					
	and other comprehensive income (after tax)]	62.28	32.28	47.42	94.56	93.76
6	Paid up Equity Share Capital					
	(Face value of Rs. 10/- each)	646.45	626.45	547.45	646.45	547.45
7	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	-	-
8	Earning per Equity share ( (of Rs. 10/- each)					
	(for continuing operations and discontinued operations)					
	(a) Basic	0.98	0.52	0.87	1.50	1.71
	(b) Diluted	0.98	0.52	0.87	1.50	1.71

### Notes:

- The above un-audited financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of th Company at their Meetings held on December 14, 2017.
- The above is an extract of the detailed format of the Un-audited Financial Results for the guarter and half Year ended Spetember 30, 2017 filed with Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015. The Full format of the said Financial Results are available on the Stock Exchange website (www.bseindia.com) and or Company's website (www.vipulorganics.com).
- These Financial Results have been prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) notified unde Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended by Companies (Indian Accounting Standards) (Amendment) Rules, 2016 and interms of SEBI circular dated July 05, 2016, Ind AS has been made applicable with effect from April 01, 2017 Comparative figures of the corressponding quarter and half year ended of the previous year (transition date being April 01, 2016) are also Ind AS compliant. These corresponding figures have not been subjected to Limited Review or Audit. However, the management has exercised the necessary diligence to ensure that the results provide a true and fair of the Company's affairs

For Vipul Organics Limited (Formerly Known as Vipul Dyechem Limited)

Vipul Shah **Managing Director** DIN:00181636



Date: December 14. 2017

Place : Mumbai

## **KRITI INDUSTRIES (INDIA) LIMITED**



CIN:L25206MP1990PLC005732

Regd. Office:- "Mehta Chambers", 34, Siyaganj, Indore - 452 007 (M.P.

**EXTRACT FROM STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS** FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER, 2017

	₹ in Lakhs (except Earning per Share)					
		STANDALONE				
S. No.	Particulars	Quarter ended 30.09.2017	Half Year ended 30.09.2017	Quarter ended 30.09.2016		
		(Reviewed)	(Reviewed)	(Reviewed)		
1	Total income from operations	6397.57	22747.20	6796.26		
2	"Net Profit / (Loss) for the period (Before tax,exceptional and /or Extraordinary items)."	(167.97)	308.85	79.72		
3	"Net Profit / (Loss) for the period before tax (After exceptional and /or Extraordinary items)."	(167.97)	308.85	79.72		
4	Net Profit / (Loss) for the period after tax	(136.16)	175.64	51.42		
5	Total Comprehensive Income for the Period (Comprising Profit/ (Loss) For the Period (After Tax) And Other Comprehensive Income (After Tax)	0.80	1.60	0.77		
6	Equity Share Capital (Face value of Rs.1 each)	496.04	496.04	496.04		
7	Earnings Per Share (of Re.1 each) (for continuing and dicontinued operations)- 1.Basic: 2.Diluted:	(0.27) (0.27)	0.36 0.36	0.11 0.11		

Note: 1.The above is an extract of the detailed format of Quarterly & Half Yearly Financial Results filed with Stock Exchange under regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Full format of the Quarterly & Half Yearly Unaudited Financial results are also available on the website of BSE at www.bseindia.com and also on the company website at kiil.kritiindia.com.

2. The above results have been reviewed by the Audit Committee in it's meeting held on 13th December, 2017 and taken on record by Board of Directors in it's meeting held on 14th December, 2017.

3. The Company has adopted Indian Accounting Standard ('Ind AS") From 1st April, 2017 and accordingly these financial results have been prepared in accordance with the Ind AS prescribed under Section 133 of the Companies Act, 2013. Consequently, the results for the quarter & half year ended on ended on 30th September, 2016 have been restated to comply with Ind AS. Reconciliation of Net Profit reported under previous IGAAP and restated now under Ind AS as under.

		(K III Lakiis)
	Quarter ended	Six Month ended
Particulars	on 30.09.2016	on 30.09.2016
Profit after Tax(PAT) as per previous IGGAP	53.48	649.85
Remeasurement of Defined Benefit Plan (classified in OCI)	(0.77)	(1.54)
Ammortisation of Lease hold Land	(0.12)	(0.24)
Ammortisation of Loan Transaction Cost	(1.16)	(2.33)
Profit after Tax(PAT) as per Ind AS	51.42	645.74
Other Comprehensive Income	0.00	0.00
Remeasurement of Defined Benefit Plan (classified in OCI)	0.77	1.54
Total Comprehensive Income as reported under Ind AS	52 19	647 28

Sub notes for reconciliation of net profit:

Date: 14th December, 2017

Place : Indore

3.1 Actuarial gains on re-measurement of Defined Benefit Plans have been classified under "Other Comprehensive Income" as per the requirements of Ind AS 19 "Employee Benefits". However, there is no impact on "Total Comprehensive Income". 3.2 As per the requirements of Ind AS 17 "Leases" the lease premium paid for the acquisition of land has been amortised over the lease tenure. Accordingly there is an increase in Depreciation and Amortisation expenses and thereby the profit for the quarter is lower to that extent

3.3 The transaction costs paid for the term loans borrowed have been amortised over the period of the loan, as the loans are required to be carried at amortised cost as per Ind AS 109 Financial Instruments. Accordingly there is an increase in the 4. The previous period/year figures are regrouped / rearranged wherever necessary.

For KRITI INDUSTRIES (INDIA) LIMITED

(SHIV SINGH MEHTA) MANAGING DIRECTOR DIN 00023523

## STANDARD SURFACTANTS LIMITED

Registered Office: 8/15, Arya Nagar, Kanpur-208002 (India) Tel: 0512-2531762, E-mail: headoffice@standardsurfactants.com, Website: www.standardsurfactants.com

Corporate Identity Number: L24243UP1989PLC010950 EXTRACT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR QUARTER AND SIX MONTHS ENDED 30.09.2017

					,	. ,
S. No.	PARTICULARS	Quarter ended 30.09.2017 Unaudited	Quarter ended 30.06.2017 Unaudited	Quarter ended 30.09.2016 Unaudited	ended	Half Year endec 30.09.2016 Unaudited
1.	Total Income from Operations	1674.11	2220.60	1278.52	3894.70	3387.57
2.	Net Profit/(Loss) for the period (before Tax and Exceptional items)	17.25	24.57	29.55	41.82	45.63
3.	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional items)	17.25	24.57	29.55	41.82	45.63
4.	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional items)	11.92	16.98	29.55	28.90	45.63
5.	Total comprehensive Income for the period [Comprising Profit/	11.92	16.98	29.55	28.90	45.63
	(Loss) for the period (after tax) and Other Comprehensive					
	Income (after tax)]					
6.	Equity Share Capital	711.26	711.26	711.26	711.26	711.26
7.	Reserve (excluding revaluation) reserves as per balance sheet	NA	NA	NA	NA NA	N.A
	as shown in the Audited Balance Sheet of the previous year					
8.	Earning per share (of Rs. 10/- each):					
	1. Basic	0.17	0.24	0.42	0.41	0.64
	2. Diluted	0.17	0.24	0.42		0.64

Place: Kanpur

Extract of Unaudited Finance

The above is an extract of the detailed format of Quarterly and Six months ended Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the Stock Exchange website www.bseindia.com and on Company's websit www.standardsurfactants.com

The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held or December 14, 2017.

For Standard Surfactants Limited Pawan Kumar Garg Chairman & Managing Director DIN 00250836

Results for the Quarter and half year ended 30th September, 2017

### **GEE Limited**

Registered Office: Plot No. E-1, Road No., Wagle Ind. Estate, Thane - 400 604 CIN: L99999MH1960PLC011879 Email: shares@geelimited.com Web: www.geelimited.com Tel: 02522-280358, Fax: 02522-281199

	Extract of officialities i marrolar freezite for th	o dualtoi ali	a man your	mada dom	ooptombor,	_011	
				Rs. in Lakhs	(except earni	ng per share)	
Sr.	Particulars		Quarter Ende	d	Half year ended		
No.		30-Sep-17	30-Jun-17	30-Sep-16	30-Sep-17	30-Sep-16	
			(Unaudited)		(Unau	ıdited)	
1	Total income from operations (net)	5,115.19	4,845.56	4,782.95	9,960.75	9833.22	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	40.62	35.17	160.41	75.79	445.01	
3	Net Profit / (Loss) for the period (before tax) (after Exceptional and/or Extraordinary items)	40.62	35.17	160.41	75.79	445.01	
4	Net Profit / (Loss) for the period (after tax) (after Exceptional and/or Extraordinary items)	30.62	25.17	110.41	55.79	125.00	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-0.03	-0.01	0.06	-0.04	0.08	
6	Equity Share Capital	472.52	472.52	472.52	472.52	472.52	
7	Earnings Per Share (before extraordinary items) (of Rs. 2/- each) (for continuing and discontinued operations)						
	1. Basic:	0.13	0.11	0.47	0.24	1.35	
	2. Diluted:	0.13	0.11	0.47	0.24	1.35	

Notes:

- 1. The above is an extract of the detailed format of Financial Results for the quarter ended 30th September, 2017 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly Financial Results are available on the websites of the Stock Exchange at <a href="https://www.bseindia.com">www.bseindia.com</a> and on the websites of the Company at <a href="https://www.geelimited.com">www.geelimited.com</a>.
  The Company adopted the Indian Accounting Standards (IND AS) from 1 April 2017 and these financials have been prepared in
- accordance with the recognition and measurement principles laid down in IND AS 34 Interim Financial Reporting prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder. The date of transition to IND AS is 1 April 2016 The impact of transition has been accounted for in opening reserves and comparative period results have been restated accordingly The above results were reviewed by the Audit Committee and thereafter approved by the Board of Directors in its meeting held or
- Reconciliation of net profit on account of transition from Indian GAAP (IGAAP) to IND AS for the quarter and half year ended 30

Particulars	Quarter Ended 30-Sep-16	Half year ended 30-Sept-2016	
	Unaudited (R	efer note 4)	
Net Profit/(Loss) under IGAAP	110.41	320.01	
Add / (Less)-: Ind AS Adjustments	0.06	0.08	
Net Profit/(Loss) as per IND AS	110.47	320.09	
Other Comprehensive Income (Net of Tax)	-	-	
Total Comprehensive income for the period	110.47	320.09	

For GEE LIMITED Paval Agarwa

Date: 14th December, 2017 Place: Kalvan

14th December, 2017.

Director-Finance & CFO DIN: 07198236 Rameshwar Media

# 33 WISION LTD

CIN: L64200MH2007PLC172707

Regd. Office: 4th Floor, Adhikari Chambers, Oberoi Complex New Link Road, Andheri (West), Mumbai - 400 053. Tel.: 022-4023 0673 / 022-40230000. Fax: 022-26395459 Email: cs@tvvision.in Website: www.tvvision.in

EXTRACT OF STANDALONE UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND

	SIX MONTHS ENDED 30 <sup>™</sup> SEPTI	EMBER, 2017	Rs. in Lakl	ns (Except EPS)
Sr. No.	Particulars	Quarter Ended On 30.09.2017 Un-Audited	Six Months Ended On 30.09.2017 Un-Audited	Quarter Ended On 30.09.2016 Un-Audited
1	Total income from operations (Net)	2,604.41	6,738.68	4,339.53
2	Net Profit / (Loss) for the period			
	(before Tax, Exceptional and/or Extraordinary items)	(674.91)	(779.03)	417.08
3	Net Profit / (Loss) for the period before Tax			
	(after Exceptional and/or Extraordinary items)	(674.91)	(779.03)	417.08
4	Net Profit / (Loss) for the period after Tax			
	(after Exceptional and/or Extraordinary items)	(468.09)	(548.58)	288.17
5	Total Comprehensive Income for the period			
	[Comprising Profit / (Loss) for the period (after tax)			
	and other Comprehensive Income (after tax)]	(469.42)	(551.24)	286.84
6	Equity Share Capital	3,494.45	3,494.45	3,494.45
7	Reserves (Excluding Revaluation Reserve) as shown			
	in the Audited Balance Sheet of the previous year	-	-	-
8	Earnings Per Share (of Rs. 10/- each)			
	Basic	(1.34)	(1.57)	0.82
	Diluted	(1.34)	(1.57)	0.82

Place : Mumbai

Date: 14th December, 2017

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The detailed financial results and this extract were reviewed by the Audit Committe and approved by the Board of Directors in their meeting held on Thursday, 14th December, 2017. The full format of the Quarterly Financial Results is available on the website of Stock Exchanges BSE Limited i.e. www.bseindia.com and National Stock Exchange India Limited i.e. www.nseindia.com an on the website of the Company i.e. www.tvvision.in

A Limited Review as regards under Regulation 33 of the SEBI( Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 has been carried out by the auditors on the detailed financial result for the quarter and half year ended 30th September, 2017 and filed with the Stock Exchanges.

The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s due to change(s) in accounting policies is disclosed by means of a footnote as given below:

Particulars	For the Quarter Ended 30 <sup>th</sup> Sep, 2016	For the Half Year Ended 30 <sup>th</sup> Sep, 2016
Net Profit attributable to Equity Shareholders		
(Under Indian GAAP)	261.31	489.05
Less: Depreciation	(1.03)	(2.11)
Less : Other Expesnes	19.98	20.01
Less: Net Acturials loss on Employee Defined		
Benefit Obligation	(3.49)	(7.03)
Add : Amortised Value of Financial Liability	23.43	47.81
Add : Deferred Tax	(12.03)	(18.13)
Net Profit attributable to Equity Shareholders		
(As per IND AS) Before OCI	288.17	529.59
Net Acturials loss on Employee Defined Benefit		
Obligation to OCI	(1.33)	(2.66)
Net Profit attributable to Equity Shareholders		
(As per IND AS) After OCI	286.84	526.93

For TV Vision Limited Sd/-Markand Adhikari Managing Director DIN: 00032016

காத்திருப்பு போ**ரா**ட்ட



தீபா கணவர் மாதவன் இன்று மீண்டும் ஆஜர்

## ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்

விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதால் பரபரப்பு

விசாரணை ஆணையுக்கு முரைக்கு முறையில் இது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் இல் திபா கணவர் மாத வன்றே அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் இல் திபா கணவர் மாத வன்றே குற்று முன்றி குறிக்கு கிறிக்கு கிறிக்கையத்தில் இதுகளை ஆணையத்தில் இதுகளை இடுக்கு கிறிக்கு கிறிக்கு கிறிக்கையத்தில் இதுகளை திறிக்க மறித்து விர் ரக்கை இடுக்க மறிக்கு விரிரக்கை இடுக்கு கிறிக்கு கிறிக்குக்கு கிறிக்கு கிற

தமிழக அரச சார்பில் ஓப் அபெற்ற உயர் நீதிமன்ற தின்ற கண்களிக்க அமைக்கப் பட்ட டாக்டர்கள் கண்களிக்க அமைக்கப் பட்ட டாக்டர்கள் கண்களிக்க அமைக்கப் பட்ட டாக்டர்கள் கண்களிக்க அமைக்கம் கண்களிக்க அமைக்கப் பட்ட டாக்டர்கள் கண்களிக்க அமைக்கம் கண்களிக்களிக்கும் கண்களிக்களிக்கும் கண்களிக்கம் கண்கள் கண்களிக்கம் கண்கள் கண்களிக்கம் கண்களிக்கம் கண்களிக்கம் கண்களிக்கம் கண்களிக்கம் கண்கள் கண்களிக்கம் கண்கள் கண்கள் கண்களிக்கம் கண்களிக்கம் கண்களிக்கம் கண்கள் கண்களிக்கம் கண்கள் கண்களிக்கம் கண்கள் க



கள் அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீத்பதியிடம் கூறி விருக்கும் விரும் கடந்த அரிக்கும் விரும் கடந்த அரிக்கும் விரைந்தம் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விரைந்தவரி, அதன் விருக்கும் விருக்குக்கும் விருக்கும் வி



ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் அருகே அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 2வது நாள காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தபடம்: காஞ்சியரத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ஊழியர்கள் கொண்டு வந்த படுக்கைக

### தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

புண்டுக் பெற்பட்டு வருகின்றனர்.
இருந்து இன்று அதிகாலை
முதல் 90 அருகிருந்துக்கும்
முறை வான பஸ் களே
இயக்கப்பட்டன். பெருந்தம்
பாயான டிரைவர், கண்
டன். நக்கும் தடும் பிருந்தம்
பாயான டிரைவர், கண்
டன். நக்கும் தடும் பிருந்தம்
போராட்டத்துக்கு சென்
இன்று காலை பணிக்கு
சென்று காலை பணிக்கு
சென்று காலை பணிக்கு
சென்று காலை பணிக்கு
சென்று காலை பணிக்கு
சென்றவர்களும், பள்ளி,
கக்லூரிக்கு சென்ற மாண
வர்களும் கடும் அவிதிப்
பட்டனர். பலர் படும் மணி
தேரம் காத்திருந்த ஆட்
டோவில் சென்றவர். சிலர்
டன் தட்டிருந்த கடித்து ஆடி
டோவில் சென்றவர். சிலர்
டன்ற கடித்து ஆவுமைகத்திற்கு.
பள்ளி மற்றும் கன்னூரிக்கு
சென்றவர். காருகிருப்பு அனைத்து
த்து அனைக்கு
அது மனைக்கும் சென்றவர். சிலர்
கர்த்த 1000க்கும் பேருப்ட்
கடித்தின் கட்டமைப்பை
சேர்த்த 1000க்கும் பேருப்ட்
வடிர் பேட்கு அனிந்து
வடிர் போர் பேட்கு அனிந்து
வடிர் போத்து அனிந்து
வடிர் போத்து அனிந்து
வடுப்பு போர்கள் அன்றத்து கையில் போக்குவரத்து
வடியு போராட்டத்தில்
கையியர்கள் மிகவும் கடு
வடியர்கள் அன்றத்து கையில் போக்குவரத்து
கையியர்கள் மிகவும் கடு

மையான பணி செய்து வருகிறோம். ஆனால், மற்ற துறைகளைவிட எங்களுக்கு நான் பிக. மிக குறைந்த ஊறியம் வழங் கப்படுதிறது. காலியிடங் கள் உள்ளதால் வேவை முடித்தும் படையை நேரம் கடுதலாக உடல் சோர் வுடன் பணியாற்ற வரு கிறோம். அனால் அகி கூடுத்தவாக \_\_\_\_\_\_ வடன் பணியாற்றி வரு கிறோம். ஆனால் அதற் குரிய பலனை தர அரசு மறுக்கிறது. பல வட்சம் சம்பனம் வாங்கும் அதி காரிகளுக்கு நாங்கள் படும் வேதனை தெரிவநில்லை வேதனை தெரிவதில்லை. எங்கள் உணர்வுக்கு அரச மதிப்பளிக்க வேண்டும் என்பதற்கா கவே இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம் இனியும் அரசு அவமதித்தால் போராட்டத்தை போர்காட்டத்தை தீவிரப்படுத்து வோம்.

\_\_\_\_\_ இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெரியபாண்டியை சுட்டுக் கொன்ற வழக்கில் தினேஷ் சவுத்ரியிடம் தீவிர விசாரணை

# ராஜஸ்தானில் இருந்து நாதுராம் தப்பியோட்டம்?

சென்னை, டிச. 15-இன்ஸ்பெக்டர் பெரிய பான் டியை கட்டுக் கோன்ற வழக்கில் ஜோத் தின்ஸ்கது செய்யப்பட்ட திறின் கைது செய்யப்பட்ட திறின்கு கடிதியிடம்போன் சம் ரொக்க பணத்தை டித்து சென்றதன் சமட்டுகில் குள்றனர். தடத்தி வருக்குள்றனர். தடத்தி வருக்குள்றனர். திய குற்றவாளியான நாது தப்பியோடி வீட்டதாக தக பதிவான காட்சி களை தம் வேளியாக உள்ளது. வைத்து திறி வசிசாரணை ஆகும்பக்டர் பேரிய தம்பியோடி வீட்டதாக தக பதிவான காட்சி களை தல் வேளியாக உள்ளது. வைத்து திறி வசிசாரணை ஆகியோர் தலைமையில் அவலுக்கு அடைக்கலம் கொடுத்த தகவலின் படி, முனிசே தர் மகாலட்கமி ஜூல்கம் ரோம் மகாவட்கமி இரங்கு திராமத்தை தேர்த்த நாது கேள்ளை சம்பவத்தில் தரர் மகாலட்கமி ஜூல்கம் தரர் மகாலட்கமி இரவக்கு தேர்த்த நாது கோடி புடியை மானு தரத்தில் ஒட்டை போட்டு மக்குரை தொடிர்களை சம்பவத்தில் தனத்தில் ஒட்டையோட்டு மக்கரை தொடிர்களை சம்பவத்தில் தனத்தில் ஒட்டையோட்டு மக்கரை தொடிர்களை சம்பவத்தில் தேர் நாலைமையிலான தனத்தில் ஒட்டையோட்டு மக்கரை தொடிர்கள் சென்றவர்கள் சென்றை தனத்தில் ஒட்டையோட்டு மக்கரை தொடிர்கள் சென்றவர்கள் சென்றவ



பகுதியில் உள்ள ராம்புரா கலான் இராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நாது ராம் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு

சென்ற தனிப்படையினர் தீவீரமாக கண்காணித்து, கடந்த நம் தேதி தள்ளிரவு நாதுராமை கற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் நாதுராம் மற் றும் அவரது உறவேனர் கள் தனிப்படையினரை தாக்கினர். இந்த சம்ப வந்தில் இன்ஸ்பெக்டர் முனிசேசத் துப்பாக்கியை முற்று காதுராம் இத்த சம்பவம் தமிழ் கர்தில் பெக்டர் பெறியபான் வட்டு அமீவடுந்து தகை மறை வானான். இந்த சம்பவம் தமிழ கத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப டுதிலது. இது குற்தது பாவி மாவட்ட தெய்தரான் போக்களில் செய்துநாது ராம்மணைவியஞ்சு, காதலி தம்பா மக்கும் பெருவிக்கும் அரசு பெறும் தம்பு விசாரணை நடத்தி வருகின் நர் பேறும் நாதுராமை பிடிக்க பாவி மாவட்ட சேயிர் வருகின் அரசு பேலும் நாதுராமை பிடிக்க பாவி மாவட்ட சேயிர் வருகின் நரர். பேலும் நாதுராமை பிடிக்க பாவி மாவட்ட சோல்பி தலை மையில் 3 தனிப்படைகள்

மையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நகைக் கடை கொள்ளை சம்ப

வத்தில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளி

யான நினேஷ் சவுத்ரியை தோத்பூர் போலீசார் டூற்று முன் தினம் இரவு தைவு செய் தனர். அப் போது, "நாதுராம் நேற்று முன்றி னம் என்னை தொடர்பு கொன்மு இன்ம்பெக்டர் பெரியபாண்டி என்னை பீடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை கட்டு விட்டதாகவும், இதனால் நீனெலிய வராமல் தலை மறைவாக இருக்கும் படி மறைவாக இருக்கும் 

முக்கய குற்றவாள எனப் தால் நினேஷ் சவத்ரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தினேஷ் சவுத் நிவை நாதுராம் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து தேடி வருகின்ற

னர்.
இதுகுறித்து தனிப்படை
போலீசார் கூறியதாவது:
"நாதுராம் 7 முதல் 8 சிம் கார்டுகள் வைத்துள்ளதாக தலைல் தெரியவிதுள்ளது. மேலும், நாதுராம் நாடு முழுவதும் உள்ள கொள் கையர்களுடன் தொடர்பு உள்ள தால் அவளை பிடிப்பதில் காலத் தாம அவன் இருப்படத்தை அவ் வப்போது மாற்றி கொள்ளுவால், அவளை பிடிக்கமாதின், அவளை பிடிக்கமாதில், முழுவதும் போகீசார் உஷார் படுத்தும் பட்டுள்ளது. அதிதுதோம் பட்டுள்ளனர். அதேதிரு மறி ராதுராம் ராஜஸ்தான் மாறி வத்தை விட்டு வெளியே றிவீட்ட தாக ஒரு தகல் கடைத்துள்ளது. இதனால், அவனை பிடிக்க வெளி மாறில் போலீ சாருக்கு தகவல் கொடுக்கப்பட் டுள்ளது. விரைவில் நாது ராமைபிடித்துவிடுவோம்" என்றனர். பட்டுள்ளனர். அதேநேரம்

என்றனர். இந்திலையில், நாது ராமிக்கு அடைக்கலம் கொடுத்தசெங்கல் சூனை உரிமையாளர் தேஜரா மன், அவரது மனைவி பீத்யா மற்றும் ககுணா, ராஜல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





முழு அடைப்பு காரண அடைக்கப்பட்டுள்ளன. மாக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது. அடுக்கபடம்; கக்கலையில் கடைகள

ஓகியால் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி

து தியால் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி

(கு மரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு

நாஷ்கோலில், டிச,15குமர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு

தான் இயல்க தொடல்

இதையடுத்து வுமனிக்க தொடல்

இதையடுத்து வுமனிக்க தொடல்

இதையடுத்து வுமனிக்க தொடல்

இதையடுத்து வுமனிக்க தொடல்

இதையடுத்து வயனிகள் தின பல்களிலும் கட்டம்

இதையடுத்து வயனிகள் தின பல்களிலும் கட்டம்

வள்கும், புயல் தாக்கத்

தால் படுகாயம் அடைத்த

தால் படுகாயம் அடைத்த

திரம்படுத்தில் நடிக்க பற்றம்

கடன்கள் கண்கள் மற்றம்

கடன்கள் கண்கள் மற்றம்

கடன்களை தன்கு புயல அடைப்பு

இம்படுகில் நடிக்கும் மாதுக்க

மட்ட தெரமில் கட்டம் கள்ளிக்க களை விவசாய

கள்கள் மற்றம் அரசியல் இன்ற

கட்டிகள் கரிடல் இன்ற

கட்சிகள் தொடல் இன்ற

கட்சிகள் திரம்படுக்கும் மாதுக்க

கள் வடிக்கள் கடிக்க கடிக்க கடிக்க கடிக்க கட்சிக்க கடைக்கும் மால்கள் பற்றம்

தடிலில்ப் இழந்தவர் களுக்குக்கு 
குருவிக்கப்பட்ட கண்டும்.

குருவித்தப் படிக்க கடிக்க கடிக்க கட்சிக்க கடிக்க மற்றும் அரசியல் இன்ற

கட்சிகள் தடிக்கும் மாதுக்கு

கடிக்க கடிக்க கடிக்கும் கடிக்கும் வண்டிக்க மட்டு இதற்கள் கட்குக்கும் வண்டிகள் மட்டு இதற்கத்தை மடிக்க கடைகள் தன்றம் வடைத்த

இதற்க தடிக்க கடைக்கும் வடைகள் கடைக்க மட்டும் தன்ற கடிக்க கடைத்த கடிக்கம் மட்டுக்கும் வடையுக்க கடைக்கு கடிக்க கட்கும் தன்றம் அரசு மட்க கட்கிக்க மற்றம் அரசு மட்க கட்கிக்க மட்டுக்கும் வடைக்கும் கடைக்கும் கட்கிக்கும் கட்கிக்கும் கட்கிக்க கடைக்கும் கட்கிக்கும் கட்கிக்கும் கட்கிக்க மட்டுக்குக்கும் கட்கிக்க மட்டுக்குக்கும் கடைக்கும் கட்கிக்க கட்குக்கும் கட்கிக்க மட்டுக்குக்கும் கட்கிக்க மட்குக்கும் கட்கிக்க மட்டுக்குக்கும் கட்கிக்க கட்குக்கு கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கட்கிக்கில் கட்கிக்கில் கட்கிக்கில் கடிக்கில் கடிக்கில்கில் கட்டிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில